25th January 1961]

அனாதைப் பிள்ளைகளுக்கு உதவ முன் வருவார்கள். இதற்கு சமிக்ஞையாக, அனாதை இல்லங்களுக்கு உதவவேண்டுமென்று சர்க்கார் அறிக்கை வெளியிட முன்வருவார்களா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : சில ஆலயங்களே இம்மாதிரி அனாதை இல்லங்களை வைத்து நடத்துவதே இதற்குச் சான்றாகும்.

Polytechnics

* 180 *Q.*—SRI S. M. ANNAMALAI : *கனம் நிதி அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—*

வட ஆற்காடு மாவட்டம் தெற்கு அபிவிருத்திக் கவுன்சில் பிராந்தியத்தில் பாலிடெக்னிக் ஆரம்பிக்கும் உத்தேசம் உண்டா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : Yes, Sir. The Government Polytechnic for the North Arcot district which is now functioning temporarily at Madras will be shifted to Vellore as soon as lands are acquired and permanent buildings are put up. Several sites, including some sites in the region comprising the South Vellore Development district are being considered in this connection.

* 181 *Q.*—SRI T. T. DANIEL : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether the Government have acquired any lands for the construction of buildings for the Polytechnics in the Kanyakumari district; and

(*b*) whether the Government propose to construct a hostel for the students of these Polytechnics?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) The Government have ordered the acquisition of 50 acres of land in Nagercoil village for putting up permanent building for the Government Polytechnic, Kanyakumari.

(*b*) Yes, Sir.

SRI T. T. DANIEL : May I know the total approximate estimate of expenditure for purchasing the sites and also the construction of buildings? May I also know whether the building had been planned with the ultimate object of developing the polytechnic into an Engineering College later?

THE HON. SRI C. SUBRAMANIAM : I am sorry I do not have figures with reference to the total expenditure to be incurred. It is not the intention of the Government to convert polytechnics into Engineering Colleges. If necessary, new Engineering Colleges will be started.

Auto-rickshaws

* 182 *Q.*—SRI P. G. MANICKAM : *கனம் மின்சார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—*

(அ) 1959-ம் வருடம் ஏப்ரல் மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு ஆட்டோ ரிக்ஷாக்கள் எதுவும் மீட்டர்கள் இல்லாமல் ஓட்

அனுமதிக்கப்படாது என்று அரசாங்கத்தின் உத்தரவு வெளியான தற்குப் பிறகு, மீட்டர்கள் இல்லாமல் ஓடிய எத்தனை ஆட்டோ ரிக்ஷாக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

(இ) இவைகளுள் (1) சென்னை நகரத்தில், (2) இதர ஜில்லாக்களில் எத்தனை ஆட்டோ ரிக்ஷாக்கள்?

THE HON SRI V. RAMAIAH: *(a)* & *(b)*: There are no auto-rickshaws without taxi-meters in Madras City and therefore the question of taking action for non-fitment of meters does not arise.

There are no auto-rickshaws in the districts of Chingleput, Kanyakumari, the Nilgiris, North Arcot, Ramanathapuram, South Arcot, Thanjavur and Tiruchirappalli.

In the remaining districts of Coimbatore, Madurai, Salem and Tirunelveli, there were no cases in which action was taken against holders of permits for non-fitment of taxi-meters to auto-rickshaws in view of the discretion vested in the Regional Transport Authority in rule 401 *(a)* of the Madras Motor Vehicles Rules to grant exemption.

* 183 *Q.*—SRI A. VEDARATHNAM: கனம் மின்சார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

மீட்டர் பொருத்தப்படாத ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எப்போது மீட்டர்கள் பொருத்தப்படும்?

THE HON. SRI V. RAMAIAH: There are no auto-rickshaws in Madras City which are plying without taxi-meters.

SRI P. G. MANICKAM: கோயமுத்தூர் டவுனிலே ஓடுகின்ற அநேக ஆட்டோ ரிக்ஷாக்களிலே மீட்டர்கள் இல்லாமல் இருக்கின்றன. இதை விசாரித்து, இந்த ஆட்டோ ரிக்ஷாக்களிலே மீட்டர்கள் பொருத்துவதற்கு சர்க்கார் உத்தரவு போடுவார்களா?

THE HON. SRI V. RAMAIAH: கோயமுத்தூர் நகரத்திலே ஓடக்கூடிய ஆட்டோ ரிக்ஷாக்களிலும் இன்னும் பல ஆட்டோ ரிக்ஷாக்களிலும் மீட்டர்கள் பொருத்தப்படவில்லை. அங்கே இருக்கும் ரீஜனல் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி விதிவிலக்கு அளித்திருக்கிறார். கூடியசீக்கிரம் அங்கேயுள்ள ஆட்டோ ரிக்ஷாக்களிலே மீட்டர்கள் பொருத்த என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ, அவைச் செய்யப்படும்.

SRI P. G. MANICKAM: ஆட்டோ ரிக்ஷாக்களில் மீட்டர்கள் பொருத்தப்படாததினால், அவர்கள் கேட்கிற தொகையை பொது ஜனங்கள் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுத்தினால், கூடிய சீக்கிரம் மீட்டர்கள் அமைப்பதுபற்றி கவனம் செலுத்தப்படுமா?